



(எட்டாவது பாராளுமன்றம் - முதலாவது கூட்டத்தொடர்)

இல. 206.]

பாராளுமன்றக் கூட்ட அறிக்கை

2017 ஒக்டோபர் 20, வெள்ளிக்கிழமை மு.ப. 10.30 மணிக்கு

சமூகமளித்தோர்:

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர்

கௌரவ திலங்க சுமதிபால, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளரும்

கௌரவ செல்வம் அடைக்கலநாதன், குழுக்களின் பிரதித் தவிசாளர்

கௌரவ ரணில் விக்கிரமசிங்க, பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரும்

கௌரவ ஜோன் அமரதுங்க, சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர்

கௌரவ மஹிந்த அமரவீர, கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சர் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

கௌரவ (கலாநிதி) சரத் அமுணுகம, விசேட பணிப்பொறுப்புக்களுக்கான அமைச்சர்

கௌரவ கயந்த கருணாதிலக்க, காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரும் அரசாங்கக் கட்சி முதற்கோலாசானும்

கௌரவ லக்ஷமன் கிரிஎல்ல, உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும் பாராளுமன்றச் சபை முதல்வரும்

கௌரவ தயா கமகே, ஆரம்பக் கைத்தொழில் அமைச்சர்

கௌரவ நிமல் சிறிபால த சில்வா, போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர்

கௌரவ எஸ். பீ. திசாநாயக்க, சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சர்

கௌரவ எஸ். பீ. நாவினன், உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்

கௌரவ காமினி ஜயவிக்கிரம பெரேரா, வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சரும் புத்தசாசன அமைச்சரும்

கௌரவ ஏ. டி. சசில் பிரேமஜயந்த, விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர்

கௌரவ சஜித் பிரேமதாஸ, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர்

கௌரவ நிலாட் பதியுதீன், கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சர்

கௌரவ (திருமதி) சந்திராணி பண்டார, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர்

- கௌரவ அநுர பிரியதர்ஷன யாப்பா**, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்
- கௌரவ சந்திம வீரக்கொடி**, திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர்
- கௌரவ மங்கள சமரவீர**, நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்
- கௌரவ மஹிந்த சமரசிங்க**, துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் அமைச்சர்
- கௌரவ ரஞ்சித் சியம்பலாபிடிய**, மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர்
- கௌரவ விஜித் விஜயமுனி சொய்சா**, நீர்ப்பாசன மற்றும் நீரக வளமூல முகாமைத்துவ அமைச்சர்
- கௌரவ ரஹ் ஹகீம்**, நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர்
- கௌரவ பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா**, பிரதேச அபிவிருத்தி அமைச்சர்
- கௌரவ லக்ஷமன் யாப்பா அபேவர்தன**, அரசு தொழில் முயற்சிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
- கௌரவ வசந்த அலுவலஹாரே**, கமத்தொழில் இராஜாங்க அமைச்சர்
- கௌரவ நிரோஷன் பெரேரா**, தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்
- கௌரவ ஏ. டி. பிரேமதாசு**, கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்
- கௌரவ பாலித ரங்கே பண்டார**, நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர்
- கௌரவ (திருமதி) விஜயகலா மகேஸ்வரன்**, சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்
- கௌரவ வீ.எஸ். இராதாகிருஷ்ணன்**, கல்வி இராஜாங்க அமைச்சர்
- கௌரவ திலிப் வெதஆரச்சி**, கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
- கௌரவ ரவீந்திர சமரவீர**, தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் இராஜாங்க அமைச்சர்
- கௌரவ ஏ. எச். எம். பெளனி**, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சர்
- கௌரவ அசோக் அபேசிங்க**, போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் பிரதி அமைச்சர்
- கௌரவ லலந்த அலகியவன்ன**, நிதி மற்றும் வெகுசன ஊடக பிரதி அமைச்சர்
- கௌரவ பைஸால் காசிம்**, சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ பிரதி அமைச்சர்
- கௌரவ (டாக்டர்) (திருமதி) அனோமா கமகே**, பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி பிரதி அமைச்சர்
- கௌரவ அநுராத ஜயரத்ன**, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் பிரதி அமைச்சர்
- கௌரவ (திருமதி) சுமேதா ஜி. ஜயசேன**, வலுவாதார அபிவிருத்தி மற்றும் வன சீவராசிகள் பிரதி அமைச்சர்
- கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா**, தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர்
- கௌரவ எச்.ஆர். சாரத் துஷ்மந்த**, நீதி பிரதி அமைச்சரும் புத்தசாசன பிரதி அமைச்சரும்
- கௌரவ மனுஷ நானாயக்கார**, வெளிநாட்டு தொழில்வாய்ப்பு பிரதி அமைச்சர்

கௌரவ சசந்த புஞ்சிநிலமே, பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ பிரதி அமைச்சர்
 கௌரவ அஜித் பி. பெரேரா, மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதி அமைச்சர்
 கௌரவ ரன்ஜன் ராமநாயக்க, சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள்
 பிரதி அமைச்சர்
 கௌரவ துஸீப் விஜேசேகர, தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள்
 பிரதி அமைச்சர்

கௌரவ ஹெக்டர் அப்புறாமி
 கௌரவ மணிந்த யாப்பா அபேவர்தன
 கௌரவ சிசிர குமார அபேசேகர
 கௌரவ துஷார இந்துனில் அமரசேன
 கௌரவ ஜே.சீ. அலவத்துவல
 கௌரவ ரஞ்சித் அலுவிஹாரே
 கௌரவ ரவி கருணாநாயக்க
 கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி
 கௌரவ நாலக்க பிரசாத் கொலொன்னே
 கௌரவ கவீந்திரன் கோடஸ்வரன்
 கௌரவ சந்திரசிறி கஜதீர
 கௌரவ சிறிபால கமலத்
 கௌரவ உதய பிரபாத் கம்மன்பில
 கௌரவ தினேஷ் குணவர்தன
 கௌரவ பந்துல குணவர்தன
 கௌரவ எட்வட் குணசேகர
 கௌரவ எஸ். எம். சந்திரசேன
 கௌரவ மலித் ஜயதிலக
 கௌரவ நலின் பண்டார ஜயமஹ
 கௌரவ பியங்கர ஜயரத்ன
 கௌரவ லக்கி ஜயவர்தன
 கௌரவ மயில்வாகனம் திலகராஜா
 கௌரவ க. துரைரெட்ணசிங்கம்
 கௌரவ ஜனக பண்டார தென்னகோன்
 கௌரவ எம்.எஸ். தெனபீக்
 கௌரவ சிறினால் டி. மெல்
 கௌரவ ஈ. ரன்ஜித் த சொய்சா
 கௌரவ விமலவீர திசாநாயக்க
 கௌரவ சாலிந்த திசாநாயக்க
 கௌரவ டக்ளஸ் தேவானந்தா

கௌரவ முஹமட் நவவி
 கௌரவ வாசுதேவ நாணாயக்கார
 கௌரவ இ. சான்ஸ் நிர்மலநாதன்
 கௌரவ புத்திக பத்திறண
 கௌரவ (டாக்டர்) ரமேஷ் பதிரண
 கௌரவ கே.கே. பியதாஸ
 கௌரவ பந்துல லால் பண்டாரிகொட
 கௌரவ விஜித பேருகொட
 கௌரவ இம்ரான் மஹ்ரூப்
 கௌரவ அப்துல்லா மஹ்ரூப்
 கௌரவ அஜித் மான்னப்பெரும
 கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க
 கௌரவ (வண.) அதுரலியே ரதன தேரர்
 கௌரவ பிரசன்ன ரணவீர
 கௌரவ இஷாக் ரஹுமான்
 கௌரவ முஜிபுர் ரஹுமான்
 கௌரவ சமல் ராஜபசஷ
 கௌரவ ஜானக வக்கும்புர
 கௌரவ (திருமதி) பவித்திராதேவி வன்னிஆரச்சி
 கௌரவ (கலாநிதி) ஜயம்பதி விக்ரமரத்ன
 கௌரவ ஏ.ஏ. விஜேதுங்க
 கௌரவ லக்ஷ்மன் ஆனந்த விஜேமான்ன
 கௌரவ (திருமதி) ரோஹினி குமாரி விஜேரத்ன
 கௌரவ (திருமதி) ஸ்ரீயாணி விஜேவிக்கிரம
 கௌரவ சமிந்த விஜேசிறி
 கௌரவ கஞ்சன விஜேசேகர
 கௌரவ ஹேஷான் விதானகே
 கௌரவ சி. சிறீதரன்
 கௌரவ ஞானமுத்து ஸ்ரீநேசன்
 கௌரவ சந்தித் சமரசிங்க
 கௌரவ ராஜவரோதயம் சம்பந்தன், பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்
 கௌரவ எம்.எச்.எம். சல்மான்
 கௌரவ (டாக்டர்) சி. சிவமோகன்
 கௌரவ எம்.ஏ. சுமந்திரன்
 கௌரவ வடிவேல் சுரேஷ்
 கௌரவ மாவை சோ. சேனாதிராசா

கௌரவ விஜேபால ஹெட்டிஆர்ச்சி

கௌரவ இந்திக அநுருத்த ஹேரத்

கௌரவ கனக ஹேரத்

கௌரவ விஜித ஹேரத்

திரு. நீல் இத்தவல, பதில் பாராளுமன்றச் செயலாளர் நாயகம்

திருமதி குஷானி ரோஹனதீர, உதவிச் செயலாளர் நாயகம்

திரு. டிக்கிரி கே. ஜயதிலக, உதவிச் செயலாளர் நாயகம்

ஒத்திவைப்பின் பிரகாரம் பாராளுமன்றம் கூடியது. சபாநாயகர் தலைமை தாங்கினார்.

1. சபாநாயகரின் அறிவித்தல்கள்: சபாநாயகர் பின்வருமாறு அறிவித்தல் விடுத்தார்,—
“இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 79 ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகளின் பிரகாரம், ‘காப்புறுதித் தொழிலை ஒழுங்குபடுத்தல் (திருத்தச்)’ எனும் சட்டமூலத்தில், 2017 ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி என்னால் சான்றுரை எழுதப்பட்டதென்பதை அறிவிக்க விரும்புகிறேன்.”

2. பத்திரங்கள் சமர்ப்பணம்: (1) காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர், 2015 ஆம் ஆண்டுக்கான நவீன தொழில்நுட்பவியலுக்கான ஆர்தர் சி. கிளார்க் நிறுவகத்தின் வருடாந்த அறிக்கையைச் சமர்ப்பித்து மேற்படி அறிக்கையை கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட வேண்டுமெனப் பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

(2) காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர், 2014 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட சீனோர் நிறுவனத்தின் வருடாந்த அறிக்கையைச் சமர்ப்பித்து மேற்படி அறிக்கையை வலுவாதார அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் மற்றும் இயற்கை வளங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட வேண்டுமெனப் பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

(3) காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர், 2015 ஆம் ஆண்டுக்கான இலங்கை அணு சக்தி சபையின் வருடாந்த அறிக்கையைச் சமர்ப்பித்து மேற்படி அறிக்கையை வலுச்சக்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட வேண்டுமெனப் பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

(4) காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர், 2016 ஆம் ஆண்டுக்கான மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரின் செயற்சாதனை அறிக்கையைச் சமர்ப்பித்து மேற்படி அறிக்கையை உள்ளக நிருவாகம் மற்றும் அரச முகாமைத்துவம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட வேண்டுமெனப் பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

(5) காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர், 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் வருடாந்த அறிக்கைகளைச் சமர்ப்பித்து மேற்படி அறிக்கைகளை பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட வேண்டுமெனப் பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

3. குழு அறிக்கைகள் சமர்ப்பணம் : (1) போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தவிசாளர் கௌரவ சமல் ராஜபக்சை சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ ஜே.சி. அழுவத்துவல, அக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்ட (203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் தொடர்பிலான அக்குழுவின் அறிக்கையைச் சமர்ப்பித்தார்.

மேற்படி அறிக்கை சபாபீடத்திலிடப்பட வேண்டுமெனக் கட்டளையாயிற்று.

(2) தேசியப் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தவிசாளர் கௌரவ மலித் ஜயதிலக, அக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்ட,

- (i) 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளுக்கான பாதுகாப்புச் சேவைக் கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியின் வருடாந்த அறிக்கைகள்;
- (ii) 2015 ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு அமைச்சின் செயல்திறன் அறிக்கை;
- (iii) 2011, 2012, 2013 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை இராணுவப் படையின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகள் ;
- (iv) 2011, 2012, 2013 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை கடற்படையின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகள்; மற்றும்
- (v) 2002, 2003, 2004, 2005, 2006, 2007, 2008, 2009, 2010 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை விமானப் படையின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகள்

தொடர்பிலான அக்குழுவின் அறிக்கையைச் சமர்ப்பித்தார்.

மேற்படி அறிக்கை சபாபீடத்திலிடப்பட வேண்டுமெனக் கட்டளையாயிற்று.

4. மனுக்கள் :

- (1) இரத்தினபுரி, கெட்டன்சும, இல. 201/04 இல் வதியும் திரு. கே.ஏ. துமிந்த குமாரவினது 2017.06.23 ஆம் திகதியிடப்பட்ட மனுவை கௌரவ (திருமதி) பவித்ரோ தேவி வன்னிஆரச்சி சமர்ப்பித்தார்.
- (2) (i) கருத்துறை, கலமுல்ல, காலி வீதி, இல. 45 இல் வதியும் திரு. ஏ.எச்.கே.என். அரவிந்தவினது 2017.08.31 ஆம் திகதியிடப்பட்ட மனுவையும்;
- (ii) பன்னிபிட்டிய, சில்வா இடம், இல. 484/20 ஏ யில் வதியும் திரு. தமிழ்ந் வெதகேயினது 2017.09.07 ஆம் திகதியிடப்பட்ட மனுவையும்;
- (iii) மாத்தறை, சுல்தானாகொட, கதுறுகஸ் அத்தரவில் வதியும் திரு. எம். குணசேகரவினது 2017.08.16 ஆம் திகதியிடப்பட்ட மனுவையும்;
- (iv) அகுரஸ்ஸ, திப்பொட்டுவாவ, முத்தெட்டுஹேன, இல. 38/14 டி யில் வதியும் செல்வி பி.எம். தில்கி மதுசானியினது 2017.08.29 ஆம் திகதியிடப்பட்ட மனுவையும்;
- (v) ரக்மலே, நெலும் வெவ, “சிசிர செவன” எனும் முகவரியில் வதியும் திரு. ரொமியெல் நம்புஹேவாவினது 2017.07.21 ஆம் திகதியிடப்பட்ட மனுவையும்

கௌரவ புத்திக பத்திறண சமர்ப்பித்தார்.

- (3) கல்பாத்த, பட்டகொட, இல. 3/51 இல் வதியும் திரு. எம். களன பீரிஸினது 2017.08.27 ஆம் திகதியிடப்பட்ட மனுவை கௌரவ மலித் ஜயதிலக சமர்ப்பித்தார்.

25ஆ ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளைக்கமைய மேற்படி மனுக்கள் பொது மனுக்கள் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன.

5. உள்ளூர் அதிகாரஸபைகள் (விசேட ஏற்பாடுகள்): மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சார்பாக காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த பிரேரணை,— எதிர்பாராத மற்றும் அவசர சூழ்நிலைகள் காரணமாக வட மாகாணத்திலுள்ள இரு பிரதேச சபைகளுக்கான தேர்தல்கள் பின்போடப்பட்டுள்ள அத்தகைய சபைகள் தொடர்பில் புதிய பெயர் நியமனங்களைக் கோருவதற்காகவும் தேர்தல்களை நடாத்துவதற்காகவும் ஏற்பாடு செய்வதற்கும்; அத்துடன் அதனோடு தொடர்புபட்ட அல்லது அதன் இடைநேர்விளைவான கருமங்களுக்காகவும் ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டமூலம்.

சட்டமூலம் 2017 நவெம்பர் மாதம் 07 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரண்டாம் மதிப்பீடு செய்யப்பட வேண்டுமெனவும், அச்சிடப்பட வேண்டுமெனவும், அச் சட்டமூலம் உரிய துறைசார் மேற்பார்வைக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட வேண்டுமெனவும் கட்டளையாயிற்று.

6. பாராளுமன்ற அலுவல்கள் (இல.1): பாராளுமன்றச் சபை முதல்வர் சமர்ப்பித்த பிரேரணை,— ஒதுக்கீட்டுச் சட்டமூலம் 2018 இன் அலுவல்களுக்காக 70(1) ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ள “இருபத்தி ஆறு” எனும் சொற்களுக்குப் பதிலாக “இருபத்தி நான்கு” எனும் சொற்களை இடுவதன் மூலம் இக்கட்டளை தொழிற்படுமாக.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

7. பாராளுமன்ற அலுவல்கள் (இல.2): பாராளுமன்றச் சபை முதல்வர் சமர்ப்பித்த பிரேரணை,— 2017 நவெம்பர் மாதம் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை, 11 ஆம் திகதி சனிக்கிழமை, 13 ஆம் திகதி திங்கட்கிழமை, 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை, 15 ஆம் திகதி புதன்கிழமை மற்றும் 16 ஆம் திகதி வியாழக்கிழமை ஆகிய நாட்கள் “ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2018)” இன் பரிசீலனைக்கென ஒதுக்கப்பட்ட நாட்களாகுமாக.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

8. பாராளுமன்ற அமர்வுகள் (இல.1): பாராளுமன்றச் சபை முதல்வர் சமர்ப்பித்த பிரேரணை,— 70(2) ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், “ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2018)” இன் பரிசீலனைக்கென ஒதுக்கப்பட்ட நாட்களான 2017 நவெம்பர் மாதம் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை, 11 ஆம் திகதி சனிக்கிழமை மற்றும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் 15 ஆம் திகதி புதன்கிழமை வரையிலான நாட்களில் சபை அமர்வு நேரங்கள் மு.ப. 9.30 மணி முதல் பி.ப. 12.30 மணி வரையும், பி.ப. 1.30 மணி முதல் பி.ப. 7.30 மணி வரையும் இருக்குமாக:

ஆயினும், பி.ப. 7.00 மணிக்கு 7ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் (5) ஆம் மற்றும் (6) ஆம் பந்திகள் தொழிற்படுமாக.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

9. பாராளுமன்ற அமர்வுகள் (இல. 2): பாராளுமன்றச் சபை முதல்வர் சமர்ப்பித்த பிரேரணை,— 70(2) ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், “ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2018)” இன் பரிசீலனைக்கென ஒதுக்கப்பட்ட நாட்களான 2017 நவெம்பர் மாதம் 16 ஆம் திகதி, வியாழக்கிழமை சபை அமர்வு நேரங்கள் மு.ப. 9.30 மணி முதல் பி.ப.12.30 மணிவரையும், பி.ப. 1.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரையும் இருக்குமாக. பி.ப. 5.00 மணிக்கு சபாநாயகர் பாராளுமன்றத்தை வினாவின்றி ஒத்திவைப்பாராக.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

10. சட்டமூலம் கொண்டுவர அனுமதி: “ஹேஷா சிநேகபூர்வ மன்றத்தைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்” எனும் சட்டமூலம் கொண்டுவர அனுமதி வழங்கப்படுமாக என கௌரவ பந்துலலால் பண்டாறிகொட, கௌரவ இம்ரான் மஹ்ரூப் அனுவதிக்க பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதற்கமையச் சட்டமூலம் முதலாவது முறையாக மதிப்பிடப்பெற்று அச்சிடப்பட வேண்டுமெனக் கட்டளையாயிற்று.

47 (5) ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளைக்கமைய அறிக்கையிடுவதற்காக சட்டமூலம் சமூக வலுவூட்டல், சமூக நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சரின் கவனத்திற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.

11. மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்: போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த பிரேரணை,— (203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் 5 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவு மற்றும் 19 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின் 237 ஆம் பிரிவின் கீழ், போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2017 செப்டெம்பர் 22 ஆம் திகதிய 2037/23 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமான பத்திரிகையின் மூலம் திருத்தப்பட்டு 2017 செப்டெம்பர் 08 ஆம் திகதிய 2035/51 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2017.1 0.0 9 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான ஒழுங்குவிதிகள் அங்கீகரிக்கப்படுமாக.

(மு.ப. 11.45 மணிக்கு குழுக்களின் பிரதித் தவிசாளர் தலைமை தாங்கினார்.)

(பி.ப. 1.30 மணிக்கு குழுக்களின் பிரதித் தவிசாளர் தலைமை தாங்கினார்.)

“கௌரவ எட்வட் குணசேகர தலைமை தாங்குவாராக” என போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

(பி.ப. 2.37 மணிக்கு கௌரவ எட்வட் குணசேகர தலைமை தாங்கினார்.)

“கௌரவ லக்கி ஜயவர்தன தலைமை தாங்குவாராக” என போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

(பி.ப. 3.15 மணிக்கு கௌரவ லக்கி ஜயவர்தன தலைமை தாங்கினார்.)

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

12. ஒத்திவைப்பு: “இப்போது “இப்பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படுமாக” என காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பி.ப. 4.07 மணிக்கு, 2017 நவெம்பர் மாதம் 07 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பி.ப. 1.00 மணி வரை பாராளுமன்ற ஒத்திவைக்கப்பட்டது.

